

நிதிய முகாமையாளரின் மீளாய்வு

பொருளாதார மீளாய்வு

இலங்கையின் பொருளாதாரமானது 1Q2024 இல் கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஒரு சாதகமான பொருளாதார நிலைமையினை அனுபவித்தது. இதன் பிரகாரம், பொருளாதாரத்தின் அனைத்து துறைகளினாலும் துணையளிக்கப்பட்டு 1Q2024 இல் பொருளாதாரமானது வருடத்திலிருந்து வருடம் 5.3%¹ ஆல் வளர்ச்சியடைந்தது. விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையானது 1Q2024 இல் முறையே 1.1%, 11.8%, 2.6% ஆல் வளர்ச்சியானது குறைந்த மட்டத்திலான பணவீக்கம் மற்றும் வட்டி வீதங்களினாலும் மற்றும் அந்திய நாணயச் சந்தைகளில் காணப்பட்ட அதிகரித்த திரவத்தன்மையினாலும் இயக்கப்பட்டது. உலக வங்கியின் எதிர்வகுறவின் பிரகாரம், 2024 இல் இலங்கையின் பொருளாதாரமானது ஒரு மிதமான வளர்ச்சி வீதமான 2.2%² இனை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வட்டி வீதச் சூழல்

மத்திய வங்கியானது 2024 இன் முதலாம் அரையாண்டின்போது தளர்வான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைத் தொடர்ந்தும் பராமரித்தது. இதன் பிரகாரம், மத்திய வங்கியானது மார்ச் 2024 இல் அதன் கொள்கை வீதங்களை 50 அடிப்படை புள்ளிகளினால் குறைத்ததுடன் அதன் நிலையியல் வைப்பு வசதி வீதத்தையும் (SDFR) நிலையியல் கடன் வழங்கல் வீதத்தினையும் (SLFR) முறையே 8.5%³ மற்றும் 9.00%³ ஆக பராமரிப்பதற்கு தீர்மானித்தது. தளர்வான நாணயக் கொள்கைக்கு அமைய சந்தை வட்டிவீதங்கள் கீழ்க்கொண்டு செம்மையாக்கப்பட்டன. எவ்வாறாயினும், கடன் வழங்கல் வீதங்களிலான செம்மையாக்கல்கள் வைப்பு வீதங்களிலும் பார்க்க பலவீணமாகக் காணப்பட்டதுடன், இது சந்தையின் கடன் வழங்கல் வீதங்கள் மேலும் கீழ்க்கொண்டு செம்மையாக்கப்படுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. மேலும், இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட கொள்கை நடவடிக்கைகளுக்கு பதில்செயலாக அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகள் கணிசமானவை வீழ்ச்சியடைந்துள்ளன. கருத்திலெடுக்கப்பட்ட காலத்தின்போது உரிமாரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மிகக் குறைவான விரிவாக்கலை பதிவுசெய்தன. சந்தை கடன் வழங்கல் வீதங்கள் மேலும் குறைக்கப்படும்போது இது தனியார் துறைக்கான கடனின் வளர்ச்சிக்கு வசதியளிக்கும்.

பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியினால் (CCPI, 2021 = 100) அளவிடப்படும் தலைப்பு பணவீக்கமானது ஜூன் 2024 இல் 1.7%³ ஆக நிறைவுசெய்தது. இதற்கு மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளிலான கீழ்க்கொண்டு மீட்டலுடன் ஒப்பிட்டளவில் காணப்பட்ட பலவீணமான கேள்வி நிலைமைகளும் துணையளித்தன. ஜூன் 2024 இல் உணவுப் பணவீக்கமானது வருடத்திலிருந்து வருடம் 1.4%³ ஆலும் உணவுவல்லாத பணவீக்கமானது வருடத்திலிருந்து வருடம் 1.8%³ ஆலும் அதிகரித்தன. குறைவடைந்த மின்சாரக் கட்டணங்கள், குறைவான உள்ளார் எரிபொருள் விலைகளுடன் குறைவான புள்ளிவிபரவியல் அடித்தளங்களின் கூட்டுத் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் காலங்களில் பணவீக்கமானது இலக்குவைத்த மட்டங்களிலும் பார்க்க குறைவாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மத்திய காலத்தின் மீது பணவீக்கமானது படிப்படியாக மத்திய வங்கியின் இலக்கான 5%³ இனை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 சுதந்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் தீணைக்களம் (www.statistics.gov.lk)

2 உலக வங்கி பத்திரிகை மெரிப்டு 02.04.2024

3 இலங்கை மத்திய வங்கி

வெளிவாரித் துறை

வெளிவாரித் துறையின் செயற்திறனானது 2024 இன் முதலாம் அரையாண்டில் சாத்தியமாகக் காணப்பட்டது. ஓரளவு உயர்ந்த வர்த்தக நிலுவை காணப்பட்ட போதிலும், தொழிலாளர்களது உள்வாரி பணமனுப்பாளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் அதிகரித்த வருவாய் என்பன இதற்கு காரணியாயிருந்தன. ஜூன் 2024 இன் இறுதியில் சீனாவின் பீப்பஸ்ஸ் வங்கியிடனான பரிமாற்ற வணிகம் உள்ளடங்கலாக, உள்ளூர் அந்தியச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியின் கணிசமான தேறிய கொள்வனவுகளினால் துணையளிக்கப்பட்டு மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கமானது அமெரிக்க டொலர்கள் 5.6 பில்லியனாக³ காணப்பட்டது. இக்காலப்பகுதியின்போது இலங்கை ரூபாயானது அமெரிக்க டொலரங்கள் எதிராக 6.0%³ ஆல் பெறுமதி உயர்வடைந்தது.

CTCLSA வருமான நிதியம் (ஆரம்பம் : 26 ஜூலை 2021)

நிதிய முகாமையாளர்

குகன் விநாயகசுந்தரம்

நிதியத்தின் குறிக்கோள் மற்றும் அளவுகோல்

CTCLSA வருமான நிதியத்தின் முதலீட்டு குறிக்கோள் ஒரு மிதமான மட்டத்திலான இடரைக்கொண்ட ஒரு நிலையான வருமானப் பிணையங்கள் தேக்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு வருடாந்த வருமானத்தினை வழங்குவதாகும். நிதியத்தின் இடர் மற்றும் வருவாய் தேவைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அலகு உடைமையாளர்களுக்கு ஒரு பொருத்தமான விளைவினை வழங்குவதற்காக நிதியமானது கூட்டாண்மை கடன் மற்றும் அரசாங்க கடன் பிணையங்களில் முதலீடு செய்யும்.

கருத்துரை

30 ஜூன் 2024 இல் நிறைவடைந்த காலத்திற்கு CTCLSA வருமான நிதியமானது அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு வருடாந்த விளைவாக 18.29%⁷ இனை வழங்கியுள்ளது. நிதியமானது பிரதானமாக அரசாங்கப் பிணையங்களிலும் முதலீட்டுத் தரத்தையுடைய தரப்படுத்தலுக்கு மேலான வழங்குனர்களுடனான ஏனைய நிலையான வருமானப் பிணையங்களிலும் முதலீடு செய்வதில் முன்னிறுத்தம் காட்டியது. நிதியத்தின் காலநீட்சியானது 0.66⁷ வருடங்களாகக் காணப்பட்டவேளை நிதியத்தின் 100% ஆன முதலீடுகள் A- மற்றும் அதற்கு மேலாக தரப்படுத்தப்பட்ட கருவிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

காட்சிப்பொருள் 03: நிதியத்தின் விளைவு எதிர் அளவுகோல் விளைவு⁷

காலம்	GAIF	NDBIB-CRISIL 364 Day T-Bill Index	GAIF-Annualized
2024 YTD	9.10%	7.33%	18.29%
ஆரம்பத்திலிருந்து	57.83%	44.35%	19.78%

*செயற்திறன்கள் 30 ஜூன் 2024 இல் காணப்பட்ட மாத இறுதி விலைகளின் ஆட்படையிலாகும். இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்திறன் தரவுகள் கடந்த காலத்து செயற்திறனை பிரதிநிதித்துவம் செய்வதுடன் இது எதிர்கால விளைவுகளுக்கான ஒரு உத்தரவாதமல்ல.



⁷ செம்கைப் பத்திரிம் - CTCLSA வருமான நிதியம் - ஜூன் 2024

கருத்திலெடுக்கப்படும் காலத்தின்போது இலங்கை மத்திய வங்கி அதன் தளர்வான நாணயக் கொள்கையினை தொடர்ந்தது. இதன் பிரகாரம் மத்திய வங்கியானது மார்ச் 2024 இல் அதன் கொள்கை வீதங்களை 50 அடிப்படை புள்ளிகளினால் குறைத்தது. குறைவான வட்டி வீத குழலினைக் கருத்திற்கொண்டு நிதியமானது குறுகிய கால முதிர்வினைக்கொண்ட அரசாங்கப் பிணையங்களில் முதலீடு செய்தது. இது உயர் வட்டி வீதத்தினைக் கொண்ட நீண்டகால நிலையான வைப்புகளை வைத்திருக்கும்வேலை எதிர்வரும் தேர்தல்களைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணமாக வட்டி வீத அதிகரிப்பிலிருந்து நலனடையும் எதிரபார்ப்பிலாகும். மேலும், வீழ்ச்சியடையும் வட்டி வீதத்திற்கு மத்தியில் விளைவினை மேம்படுத்துவதற்காக கூட்டாண்மை கடன் கருவிகளில் முதலீடுகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, CTCLSA வருமான நிதியமானது ஜூன் 2024 இன் இறுதியில் ஒரு வருடாந்த விளைவாக 18.29%⁷ இனை உருவாக்கியது.

நிதியத்தின் முக்கிய தகவல்கள்

நிதியத்தின் கடன் தரம் - தேறிய சொத்தின் சதவீதமாக (தே.சொ.%)

சொத்து ஒதுக்கீடு



30 ஜூன் 2024 இல் 62 அலகு உடைமையாளர்களுடன் நிதியத்தின் மொத்த தேறிய சொத்தின் பெறுமதியானது ரூபா 122.26⁷ மில்லியனாக காணப்பட்டது. 30 ஜூன் 2024 இல் உள்ளவாறான நிதியத்தின் அலகொண்டின் கொள்வனவு மற்றும் மீட்டல் விலையானது ரூபா 15.7829⁷ ஆகும்.

முதிர்வுத் தோற்றுநுவம் - தே.சொ. %

